

# திருப்பூர் மாநகராட்சி



2019 ஜூன் மாதம் 28-ந் தேதி நடைபெற்ற  
மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  
தீர்மானம் எண். 586 முதல் 589

## திருப்பூர் மாநகராட்சி

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

முன்னிலை : திரு.க.சிவகுமார், எம்.ஏ.,  
தனி அலுவலர் மற்றும் ஆணையாளர்,  
திருப்பூர் மாநகராட்சி.

\*\*\*\*\*

586) நகராட்சி நிவாக இயக்குநர், சென்னை-5 அவர்களின் D.O., கடித எண்.1588/2015 / ஜே.1, நாள் 15.06.2015, 28.03.2016 மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை-5 அவர்களின் கடித ந.க.எண். 2571./J 1 /2017 நாள் 14.12.2017ன் படி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர கொசுவினால் பரவும் நோயினை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பார்வையில் கண்டுள்ள உத்திரவில் 300 குடும்பங்களுக்கு ஒரு கொசு தடுப்பு பணியாளர் (DBC) வீதம் தற்காலிகமாக நிர்ணயம் செய்ய உத்திரவிடப்பட்டு உள்ளது. இம்மாநகராட்சியில் 60 வார்டு பகுதிகளிலும் கொசு தடுப்பு பணியினை மேற்கொள்ள மலேரியா பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாலும், தற்போது டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்த தினமும் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு / தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் கண்டவர்களின் பட்டியல் பெறப்பட்டு ஆறுநாள் வட்ட சூழ்சி அடிப்படையில் பணிபுரிய ஏதுவாக மண்டலம் ஒன்றிற்கு நாளொன்றுக்கு 75 நபர்கள் வீதம் நான்கு மண்டலங்களுக்கு தினசரி மொத்தம் 300 DBC பணியாளர்களை அவசர அவசியம் கருதி பொது சுகாதார நலனை முன்னிட்டு 01.06.2019 முதல் 30.06.2019 வரையுள்ள காலத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட தினக்கூலி அடிப்படையில் ( நாள் ஒன்றுக்கு ரூ.286/-) மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர்கள் / இதர தற்காலிக பணியாளர்களை கொண்டு மேற்படி பணிக்கு அமர்த்தி பணிபுரிய நிர்வாக அனுமதியும் மற்றும் இதற்காகும் உத்தேச செலவீனம் ரூ.22.00 இலட்சத்திற்கு மாமன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது.

அலுவலகக் குறிப்பு :

1. செலவீனத்திற்கு மாமன்றம் அனுமதிக்கலாம்.
2. இம்மாநகரில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர கொசுவினால் பரவும் நோயினை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அவசர அவசியம் கருதி 01.06.2019 முதல் 30.06.2019 வரையுள்ள காலத்திற்கு மட்டும் தினக்கூலி அடிப்படையில் தினசரி 300 DBC பணியாளர்களை பணியமர்த்த மாமன்றம் அனுமதிக்கலாம். ( எச்.1 / 0617 / 2019 )

தீர்மானம் : அலுவலகக்குறிப்பு ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.

587) திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலம் மற்றும் மைய அலுவலகங்களுக்கு தேவையான எழுதுபொருட்கள் டோனர்கள் திருப்பூர் மாவட்ட நுகர்பொருள் கூட்டுறவு பண்டக சாலை லிட்., கே.924- நிறுவனத்தில் கொள்முதல் செய்வதற்கு உத்தேச செலவினம் ரூ.50.00 இலட்சம் ( ரூபாய் ஐம்பது இலட்சம்) ஆகும். மேற்காணும் தொகைக்கு கொள்முதல் செய்வதற்கும், பட்டியல் தொகை வழங்குவதற்கும் மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**அலுவலகக் குறிப்பு :**

(அ) அனுமதிக்கலாம்.

(ஆ) 2019-20 ஆம் ஆண்டுக்கு படிவங்கள் பதிவேடுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.50.00 இலட்சம் ( ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

( அ.1 / 2562 / 2019)

**தீர்மானம் : அலுவலகக்குறிப்பு ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.**

588) திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலம் 11 இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு டோக்கன் வில்லைகள் மற்றும் படிவங்கள், பதிவேடுகள் ஈரோடு மாவட்ட பெண்கள் எழுது பொருட்கள் கூட்டுறவு அச்சகங்களில் அச்சிட்டு பெறுவதற்கு உத்தேச செலவினம் ரூ.10.00 இலட்சம் ( ரூபாய் பத்து இலட்சம்) ஆகும். மேற்காணும் தொகைக்கு கொள்முதல் செய்வதற்கும், பட்டியல் தொகை வழங்குவதற்கும் மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**அலுவலகக் குறிப்பு :**

(அ) அனுமதிக்கலாம்.

(ஆ) 2019-20 ஆம் ஆண்டுக்கு படிவங்கள் பதிவேடுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.10.00 இலட்சம் ( ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

( அ.1 / 2561 / 2019)

**தீர்மானம் : அலுவலகக்குறிப்பு ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.**

589) திருப்பூர் மாநகராட்சியில் 2019-20 ஆம் ஆண்டிற்கு இம்மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாமன்றம் அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் அதிகாரிகள் குடியிருப்புகளுக்கு தினசரி செய்தித்தாள்கள் வாங்குவதற்கு உத்தேச செலவினம் ரூ.1.00இலட்சம்(ரூபாய் ஒரு இலட்சம்) ஆகும். மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**அலுவலகக் குறிப்பு :**

(அ) அனுமதிக்கலாம்.

(ஆ) 2019-20 ஆம் ஆண்டுக்கு வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தினசரி செய்தித்தாள்கள் வாங்குவதற்கு ரூ.1.00 இலட்சம் ( ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ( அ.1 / 2563 / 2019)

**தீர்மானம் : அலுவலகக்குறிப்பு ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.**

(ஓம்) க.சிவகுமார், எம்.ஏ.,  
தனிஅலுவலர் மற்றும் ஆணையாளர்,  
திருப்பூர் மாநகராட்சி.

// உண்மை நகல் //

ஆணையருக்காக,  
திருப்பூர் மாநகராட்சி.